

குமரகுருபரசுவாமிகள்

அருளிச்செய்த

நீதிநெறிவிளக்கம்

மூலம்



ஸ்ரீ ஆறுமுகநாவலர்

வித்தியாநுபாலன அச்சகம்

300 தங்கசாலைத் தெரு சென்னை 1

விலை 25 காசு

உ

கணபதி துணை.

# நீதிநெறிவிளக்கம்.

தருமபுரவாதீனத்தைச்சார்ந்த காசிமடம்

குமரகுருபரசுவாமிகள்

அருளிச்செய்தது.



இது

யாழ்ப்பாணத்து நல்வூர்

## ஆறுமுகநாவலரவர்கள்

சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத்

தருமபரிபாலகர்களால்

சென்னபட்டணம்

வித்தியாநுபாலனயந்திரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

பத்தாம் பதிப்பு.

இதன்விலை அணு - ௧௨.

ஸ்ரீமுகவஸு புரட்டாகிமீ.

## நீ தி நெ றி வி ள க் க ம்.

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்  
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்—நீரில்  
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே  
வழுத்தாத தெம்பிரான் மன்று.

(க)

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்  
புறங்கடை நல்லிசையு நாட்டும்—உறுங்கவலொன்  
றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லைச்  
சிற்றுயிர்க் குற்ற துணை.

(உ)

தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்  
மடங்கொன் றறிவகற்றுங் கல்வி—நெடுங்காமம்  
முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்  
பிற்பயக்கும் பீழை பெரிது.

(ஈ)

கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்  
செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச்—சொல்வளம்  
மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்துஞ்  
செல்வமு முண்டு சிலர்க்கு.

(ச)

எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்  
துய்த்துணர் வில்லெனி னில்லாகும்—உய்த்துணர்ந்துஞ்  
சொல்வன்மை யின்றெனி னென்னு மஃதுண்டேற்  
பொன்மலர் நாற்ற முடைத்து. (௫)

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்  
அவையஞ்சா வாகுலச் சொல்லும்—நவையஞ்சி  
ஈத்துண்ணர் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்  
பூத்தலிற் பூவாமை நன்று. (௬)

கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்  
மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான்—மலரவன்செய்  
வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு  
மற்றிவர் செய்யு முடம்பு. (௭)

நெடும்பகற் கற்ற வவையத் துதவா  
துடைந்துளா ருட்குவருங் கல்வி—கடும்பகல்  
ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே  
தீதென்று நீப்பரி தால். (௮)

வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும்  
பரிந்துசில கற்பான் றொடங்கல்—கருந்தனங்  
கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட டரிப்பரித்தாங்  
கெய்த்துப் பொருள்செய் திடல். (௯)

எனைத்துணைய வேனு மிலம்பட்டார் கல்வி  
தீனைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம்—மனை த்தக்காண்  
மாண்பில ளாயின் மணமக னல்லறம்  
பூண்ட புலப்படா போல். (௧௦)

இன்சொல்லன் றுழ்நடைய னாயினுமொன் றில்லானேல்  
வன்சொல்லி னல்லது வாய்திறவா—என்சொலினுங்  
கைத்துடையான் காற்கி டொதுங்குங் கடன்ஞாலம்  
பித்துடைய வல்ல பிற. (௧௧)

இவறன்மை கண்டு முடையாரை யாருங்  
குறையிரந்துங் குற்றேவல் செய்ப—பெரி துந்தாம்  
முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்  
கற்பன்றே கல்லாமை யன்று. (௧௨)

கற்றார்க்குக் கல்வி நலனே கலனல்லான்  
மற்றோ ரணிகலம் வேண்டாவாம்—முற்ற  
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே  
அழகுக் கழகுசெய் வார். (௧௩)

முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉங்  
கற்றன மென்று களியற்க—சிற்றுளியாற்  
கல்லுந் தகருந் தகரா கனங்குழாய்  
கொல்லுலைக் கூடத்தி னால். (௧௪)

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை  
அம்மா பெரிதென் றகமகிழ்க—தம்மினுங்  
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்  
எற்றே யிவர்க்குநா மென்று. (௧௫)

கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு  
செல்வமுஞ் செல்வ மெனப்படும்—இல்லார்  
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றுழந்  
தலைவணங்கித் தாழப் பெறின். (௧௬)

ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட  
மீச்செலவு காணி னனிதாழ்ப—தூக்கின்  
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல  
வலிதன்றே தாழுந் துலைக்கு.

(கௌ)

விலக்கிய வேம்பி விதித்தனவே செய்யும்  
நலத்தகையார் நல்வினையுந் தீதே—புலப்பகையை  
வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று  
தம்பாடு தம்மிற் கொளின்.

(கௌ)

தன்னை வியப்பிப்பான் றற்புகழ்த நீச்சுடர்  
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றாழ்—றன்னை  
வியவாமை யன்றே வியப்பாவ தின்ப  
நயவாமை யன்றே நலம்.

(ககூ)

பிறராற் பெருஞ்சட்டு வேண்டுவான் யாண்டும்  
மறவாமே நோற்பதொன் றுண்டு—பிறர்பிறர்  
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து  
யார்யார்க்குந் தாழ்ச்சி சொல்லல்.

(உ௦)

கற்றுப் பிறர்க்குரைத்துத் தாநில்லார் வாய்ப்படேஉம்  
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை—சொற்றநீர்  
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்  
சொல்லாமே சூழ்ந்து சொல்லல்.

(உ௧)

பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார்  
தமக்குப் பயன்வே றுடையார்—திறப்படேஉந்  
தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார்  
கோவினை வேலை கொளல்.

(உ௨)

கற்பன வுழற்றார் கல்விக் கழகத்தாந்  
கொற்கமின் றுத்தைவா யங்காத்தன்—மற்றுத்தம்  
வல்லுரு வஞ்சன்மி னென்பவே மாபறவை  
புல்லுரு வஞ்சுவ போல்.

(உ௩)

போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி  
மீக்கொ ணகையினூர் வாய்ச்சேரா—தாக்கணங்கும்  
ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம்  
பேடு கொளப்படுவ தில்.

(உ௪)

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறாஉங்  
குற்றந் தமதே பிறிதன்று—முற்றுணர்ந்துந்  
தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா  
ஏதிலரை நோவ தெவன்.

(உ௫)

வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்  
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் மாத்தகைய  
அந்தப் புரத்தது பூளு புறங்கடைய  
கந்துகொல் பூட்கைக் களிற்று.

(உ௬)

குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற  
புதல்வர்க்குத் தந்தையுந் தாயும்—அறவோர்க்  
கடிகளே தெய்வ மனைவோர்க்குந் தெய்வம்  
இலைமுகப் பைம்பூ ணிறை.

(உ௭)

கண்ணிற் சொலிச்செவியி னோக்கு மிறைமாட்சி  
புண்ணியத்தின் பாலதே யாயினுந்—தண்ணளியான்  
மன்பதை யோம்பாதார்க் கென்றும் வயப்படைமற்  
றென்பயக்கு மாணல் லவர்க்கு.

(உ௮)

குடிகொன் நிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா  
மடிகொன்று பால்கொளலு மாண்பே—குடியோம்பிக்  
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியும்  
வெள்ளத்தின் மேலும் பல. (௨௬)

இன்று கொளற்பால நாளைக் கொளப்பொருள்  
நின்று குறையிரப்ப நேர்படான்—சென்றொருவன்  
ஆவன கூறி நெயிறலைப்பா னறலைக்கும்  
வேடலன் வேந்து மலன். (௩௦)

முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி  
உடுப்ப வடுத்துண்ப வண்ணை—இடித்திடித்துக்  
கட்டுரை கூறிற் செவிக்கொளா கண்விழியா  
நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். (௩௧)

ஒற்றிற் நெரியா சிறைப்புறத் தேர்துமெனப்  
பொற்றே டீணையாத் தெரிதந்துங்—குற்றம்  
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று  
முறையிடினுங் கேளாமை யன்று. (௩௨)

வதிலார் யாதும் புகல விறைமகன்  
கோதொரீ இக் கொள்கை முதுக்குறைவு—நேர்நின்று  
காக்கை வெளிதென்பா ரென்சொலார் தாய்க்கொலை  
சால்புடைத் தென்பாரு முண்டு. (௩௩)

கண்கடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்  
குண்டோ வுணர்ச்சிமற் நில்லாகும்—மண்டொரி  
தான்வாய் மடுப்பினு மாசுணங் கண்டியில்வ  
பேரா பெருமூச் செறிந்து. (௩௪)

நட்புப் பிரித்தல் பகைநட்ட லொற்றிகழ்தல்  
பக்கத்தார் யாரையு மையுறுதல்—தக்கார்  
நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்  
கெடுவது காட்டுங் குறி. (௩௫)

பணியப் படுவார் புறங்கடைய ராகத்  
தணிவில் களிப்பினுற் ருழ்வார்க்—கணிய  
தீனையாண் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள்  
புணர்முலைப் போகங் கொளல். (௩௬)

கண்ணோக் கரும்பா நகைமுகமே நாண்மலரா  
இன்மொழியின் வாய்மையே தீங்காயா—வண்மை  
பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே  
சலியாத கற்ப தரு. (௩௭)

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்  
றாங்குங் களிரே துயருற—ஆங்கதகொண்  
டேரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்  
ஆருங் கிளையோ டயின்று. (௩௮)

மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை  
ஈகையி னேக்கழுத்த மிக்குடைய—மாகொல்  
பகைமுகத்த வெள்வேலான் பார்வையிற் றீட்டும்  
நகைமுகத்த நன்கு மதிப்பு. (௩௯)

களைகளைத் தம்மடைந்தார்க் குற்றுழியு மற்றோர்  
வினோவுன்னி வெற்றுடம்பு தாங்கார்—தளர்நடைய  
தூனுடம் பென்று புகழுடம் போம்புதற்கே  
தூனுடம் பட்டார்க டாம். (௪௦)

தம்முடை யாற்றலு மானமுந் தோற்றுத்தம்  
இன்னுயி ரோம்பினு மோம்புக—பின்னர்ச்  
சிறுவரை யாயினு மன்ற தமக்காங்  
சிறுவரை யில்லை யெனின்.

(சக)

கலனழிந்த கற்புடைப் பெண்டிரு மைந்து  
புலனொருங்கப் பொய்யொழிந் தாருங்—கொலைஞாட்பின்  
மொய்ப்புடை வீரரு மஞ்சார் முரண்மறலி  
தும்பை முடிசூ டினும்.

(சஉ)

புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நானுங்  
கழிமுடை நாற்றத்த வேனும்—விழலர்  
விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்  
சுளியார் சுமைபோ தெற்கு.

(சகஉ)

இகழி னிகழ்ந்தாங் கிறைமக னென்று  
புகழினு மொக்கப் புகழ்ப—விகன்மன்னன்  
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செய்யும்  
நீர்வழிப் பட்ட புனை.

(சகச)

செவிசுடச் சென்றங் கிடித்தறிவு மூட்டி  
வெகுளினும் வாய்வொ ளுப் பேரா—கவுண்மதத்த  
கைம்மா வயத்ததே பாகுமற் றெத்திறத்தும்  
ஆம்மாண் பினவே யமைச்சு.

(சகரு)

கைவரும் வேந்த னமக்கென்று காதலித்த  
செவ்வி தெரியா துரையற்க—வொவ்வொருகால்  
எண்மைய னேனு மரியன் பெரிதம்மா  
கண்ணில னுள்வெயர்ப்பி னான்.

(சகக)

பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்  
கிழமை பிறிதொன்றுங் கொள்ளார்—வெகுளின்மற்  
காதன்மை யுண்டே யிறைமாண்டார்க் கேதிலரும்  
ஆர்வலரு மில்லை யவர்க்கு.

(சகஎ)

மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்  
எந்நலங் காண்டுமென் றெள்ளற்க—பன்னெடுநாட்  
காத்தவை யெல்லாங் கடைமுறைபோய்க் கைகொடுத்து  
வேத்தவையின் மிக்குச் செய்யும்.

(சகஆ)

உறுதி பயப்ப கடைபோகா வேனும்  
இறுவரை காறு முயல்ப—இறுமுயிர்க்கும்  
ஆயுண் மருந்தொழுக்க நீ தன்ற லல்லனபோல்  
ஆவனவு முண்டு சில.

(சகசு)

முயலாது வைத்து முயற்றின்மை யாலே  
உயலாகா ஆழ்த்திறத்த வென்னார்—மயலாயும்  
ஊற்ற மிறுவிளக்க முழுண்மை காண்டுமென்  
றேற்ற ரெறிகான் முகத்து.

(சகஊ)

உலையா முயற்சி களைகணு ஆழின்  
வலிசுந்தும் வன்மையு முண்டே—உலகறியப்  
பான்முனை தின்று மறலி யுயிர்குடித்த  
கான்முனையே போலுங் கரி.

(சகக)

கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்  
மூல மறிந்து வினைவறிந்து—மேலுந்தாஞ்  
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்  
தாள்வினை யாளப் படும்.

(சகஉ)

மெய்வருத்தம் பாரார் பசினோக்கார் கண்டுஞ்சார்  
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்—செவ்வி  
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்  
கருமமே கண்ணாபி னார்.

(ரு௩)

சிறிய பகையெனினு மோம்புத நேற்றார்  
பெரிதும் பிழைபா டுடையர்—நிறைகயத்  
தாழ்நீர் மடுவிற் றவளை சூதிப்பினும்  
யானை நிழல்காண் பரிது.

(ரு௪)

புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார்  
அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப—அனைத்துலகுஞ்  
சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே  
பல்காலுங் காம்பு பகை.

(ரு௫)

புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை  
வெளியிட்டு வேறாதல் வேண்டுங்—கழிபெருங்  
கண்ணோட்டஞ் செய்யேல் கருவியிட் டாற்றுவார்  
புண்வைத்து மூடார் பொதிந்து.

(ரு௬)

நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா விணைசூழ்ந்து  
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத்—திட்பமா  
நாளுலந்த தன்றே நடுவ னடுவின்மை  
வாளா கிடப்பன் மறந்து.

(ரு௭)

மனத்த கறுப்பெனி னல்ல செயினும்  
அனைத்தெவையுந் தீயவே யாகும்—எனைத்துணையுந்  
தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே  
மாசின் மனத்தி னவர்.

(ரு௮)

இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்றார்  
கனியு மொழியுங் கடுவே—யனல்கொளுந்தும்  
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்  
சிங்கி குளிர்ந்துங் கொலும்.

(ரு௯)

பொய்குறளை வன்சொற் பயனிலவென் றிந்நான்கும்  
எய்தாமை சொல்லின் வழக்காது—மெய்யிற்  
புலமைந்துங் காத்து மனமா சகற்றும்  
நலமன்றே நல்லா றெனல்.

(கூ0)

நல்லா ரொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும்  
அல்லன செய்தற் கொருப்படார்—பல்பொறிய  
செங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம்  
பைங்கட் புனத்தபைங் கூழ்.

(கூ௧)

சூலம்விற்துக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை  
நலம்விற்துக் கொள்ளுந் திருவுந்—தவம்விற்துங்  
கூடேனும்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதூஉந்  
தானேம்பிக் காத்த றலை.

(கூ௨)

இடைதெரிந் தச்சுறுத்து வஞ்சித் தெளியார்  
உடைமைகொண் டேமாப்பார் செவ்வம்—மடநல்லார்  
பொம்மன் முலைபோற் பருத்திடினு மற்றவர்  
நுண்ணிடைபோற் றேய்ந்து விடும்.

(கூ௩)

பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளுஞ்  
சிறுயிர்க் காக்க மரிதம்மா—முற்றும்  
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய  
எரிதழன் மாயா திரா.

(கூ௪)



தத்த நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே  
ஒத்த கடப்பாட்டிற் றுளுந்நி—எய்த்து  
மறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார்  
புறங்கடைய தாகும் பொருள். (௬௫)

பொதுமகளே போல்ப தலையாயர் செல்வங்  
குலமகளே யேனையோர் செல்வங்—கலனழிந்த  
கைமையார் பெண்மை நலம்போற் கடையாயார்  
செல்வம் பயன்படுவ தில். (௬௬)

வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன்  
நல்குரவே போலு நனிநல்ல—கொன்னே  
அருளில் னன்பிலன் கண்ணறைய னென்று  
பலரா லிகழப் படான். (௬௭)

ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர் தல்  
ஓகோ கொடிது கொடிதம்மா—நாகொன்று  
தீவினைக் கம்மியனால் வாய்பூட் டிடப்படினம்ற்  
றுவா விவரென்செய் வார். (௬௮)

சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல்  
நல்வினை கோறலின் வேறல்ல—வல்லைத்தம்  
ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சபவே  
வாக்கின் பயன்கொள் பவர். (௬௯)

சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்  
பெறுமெனிற் றுழ்வரோ தாழார்—அறனல்ல  
எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்  
ஒண்மையிற் றீர்ந்தொழுக லார். (௭௦)

செய்க்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார்  
நயத்தகு நாகரிக மென்னாஞ்—செயிர்த்துரைப்பின்  
நெஞ்சனோ மென்று தலைதுமிப்பான் மண்ணளிபோல்  
எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று. (௭௧)

அல்லன செய்யினு மாகுலங் கூழாக்கொண்  
டொல்காதார் வாய்விட் டுலம்புபு—வல்லாற்  
பிறர்பிறர் செய்ப்போற் செய்தக்க செய்தாங்  
கறிமடம் பூண்டுநிற்பா ரார். (௭௨)

பகையின்று பல்லார் பழியெடுத் தோதி  
நகையொன்றே நன்பயனாக் கொள்வான்—பயமின்று  
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிமுடைத்துக் கொல்வான்  
கைவிதிர் த் தஞ்சப் படும். [போற்

தெய்வ முளதென்பார் தீய செய்ப்புகிற்  
றெய்வமே கண்ணின்று நின்றொறுக்குந்—தெய்வம்  
இலதென்பார்க் கில்லைத மின்புதல்வர்க் கன்றே  
பலகாலுஞ் சொல்வார் பயன். (௭௩)

தீயசெயற் செய்வா ராக்கம் பெருகினுந்  
தீயன தீயனவே வேறல்ல—தீயன  
நல்லன வாகாவா நாவின் புறநக்கிக்  
கொல்லுங் கவயமா போல். (௭௪)

நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயுஞ்  
செந்நெறிச் செல்வாரிற் கீழல்லார்—முன்னைத்தம்  
ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார்  
தீய செயினுஞ் சில. (௭௫)

பிறன்வரை நின்றூள் கடைத்தலைச் சேறல்  
அறனன்றே யாயினு மாக—சிறுவரையும்  
நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே  
மெய்நடுங்க வுண்ணடுங்கு நோய்.

(எஎ)

கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே  
தருமமுந் தாழ்வு படாமே—பெரி துந்தம்  
இன்னலமுந் குன்றாமே யேரிளங் கொம்பன்னூர்  
நன்னலந் துய்த்த னலம்.

(எஅ)

கொலையஞ்சார் பொய்நாணூர் மானமு மோம்பார்  
களவொன்றே வேணையவுஞ் செய்வார்—பழியோடு  
பாவமிஃ தென்னூர் பிறி துமற் றென்செய்யார்  
காமங் கதுவப்பட்டார்.

(எசு)

திருவினு நல்லாண் மனைக்கிழத்தி யேனும்  
பிறர்மனைக்கே பீடழிந்து நிற்பர்—நறுவிய  
வாயின வேனு முமிழ்ந்து கடுத்தின்னுந்  
தீய விலங்கிற் சிலர்.

(அ0)

கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி  
நற்குண நற்செய்கை பூண்டாட்கு—மக்கட்பே  
றென்பதோர் செல்வமு முண்டாயி னில்லன்றே  
கொண்டாற்குச் செய்தவம் வேறு.

(அக)

வந்தெழின் மிக்கா னினையா னிசைவல்லான்  
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்—வாய்ந்த  
நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க்  
கயலார்மே லாகு மனம்.

(அஉ)

கற்பின் மகளி னலம்விற் றுணவுகொளும்  
பொற்றொடி நல்லார் நனிநல்லர்—மற்றுத்தங்  
கேள்வற்கு மேதிலர்க்குந் தங்கட்குந் தங்கினூர்  
யாவர்க்குங் கேடுகு ழார்.

(அங)

முறையுங் குடிமையும் பான்மையு நோக்கார்  
நிறையு நெடுநாணும் பேணூர்—பிறி துமொரு  
பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவங்  
கற்பின் மகளிர் பிறப்பு.

(அச)

பெண்மை வியவார் பெயருமெடுத் தோதார்  
கண்ணொடு நெஞ்சறைப்ப நோக்குறார்—பண்ணொடு  
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்  
வீடில் புலப்பகையி னூர்.

(அரு)

துயிற்சுவையுந் தூநல்லார் தோட்சுவையு மெல்லாம்  
அயிற்சுவையி னாகுவவென் றெண்ணி—அயிற்சுவையும்  
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போன்  
மொத்துணு மொயம்பி னவர்.

(அசு)

அன்பொ டருளுடைய ரேனு முயிர்நிலைமற்  
றென்பியக்கங் கண்டும் புறந்தாரார்—புன்புலாற்  
பொய்க்குடி லோம்புவரோ போதத்தாற் றும்வேய்ந்த  
புக்கில் குடிபுகுது வார்.

(அஎ)

சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்  
மற்றின்பம் யாவையுங் கைவிடுப—முற்றுந்தாம்  
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ  
பாரின்பப் பாழ்ங்கும்பி யில்.

(அஅ)

எவ்வினைய ரேனு மிணைவிழைச்சொன் றில்லென்றிற்  
றெவ்வுந் திசைநோக்கிக் கைதொழுஉம்—அவ்வினை  
காத்த விலரே லெனைத்தணைய ராயினுந்  
தூர்த்தருந் தூர்ப்பா ரலர்.

(அக)

பரபரப்பி னோடே பலபல செய்தாங்  
கிரவுபகல் பாழக் கிறைப்ப—ஒருவாற்றான்  
நல்லாற்றி னூக்கிற் பதறிக் குலைகுலை  
எவ்வாற்றா னுய்வா ரிவர்.

(கூ0)

இனைய முதுதவ மாற்றுது நோற்றென்  
றுனைவின்று கண்பாடு மூழே—விளிவின்று  
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேற் காண்பாருந்  
தாழாமே நோற்பார் தவம்.

(கூக)

நல்லவை செய்யத் தொடங்கினு நோனாமே  
அல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும்—எல்வி  
வியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார்  
செலவு பிழைத்துய்ப்ப போல்.

(கூஉ)

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை  
கஞ்சுக மன்று பிறிதொன்றே—கஞ்சுகம்  
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்  
றிப்புலமுங் காவா திது.

(கூங)

வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும்  
வஞ்சித்தோ மென்று மகிழன்மின்—வஞ்சித்த  
எங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி  
அங்கங் குலைவ தறிவு.

(கூச)

மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம்  
பறையறைந்தாங் கோடிப் பரக்குங்—கழிமுடைப்  
புன்புலா னாற்றம் புறம்பொதிந்து முடினுஞ்  
சென்றுதைக்குஞ் சேயார் முகத்து.

(கூடு)

மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப  
வலியார்மற் றென்றானு முய்யார்—சிலைதப  
நொய்ய சமுக்கென வீழாவாம் வீழினும்  
உய்யுமா லுய்யா பிற.

(கூசூ)

இசையாத போலினு மேலையோர் செய்கை  
வசையாகா மற்றையோர்க் கல்லாற்—பசுவேட்டுத்  
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே  
ஊனோம்பி யூன்றின் பவர்.

(கூஎ)

எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்நின்  
றவரவர்க் காவன கூறி—யெவரெவர்க்கும்  
உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான்  
எப்பாலு நிற்ப தென.

(கூஅ)

மெய்யுணர்ந்தார் பொய்மேற் புலம்போக்கார் மெய்யுணர்ச்சி  
கைவருதல் கண்ணாப் புலங்காப்பார்—மெய்யுணர்ந்தார்  
காப்பே நிலையாப் பழிநாண நீள்கதவாச்  
சேர்ப்பார் நிறைத்தாழ் செறித்து.

(கூகூ)

கற்றுத் துறைபோய கா தலற்குக் கற்பினுள்  
பெற்றுக் கொடுத்த தலைமகன்போன்—முற்றத்  
துறந்தார்க்கு மெய்யுணர்விற் றேன்றுவதே யின்பம்  
இறந்தவெலாந் துன்பமலா தில்.

(கூ00)

கௌ

நீதிநெறிவிளக்கம்.

கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்  
பெற்றது கொண்டு மனந்திருத்திப்—பற்றுவதே  
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து  
நிற்பாரே நீணைறிச்சென் றார். (க0க)

ஐயந் திரிபின் றளந்துத் தியிற்தெளிந்து  
மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவார்—தம்முளே  
காண்பதே காட்சி கனவு நனவாகப்  
பூண்பதே தீர்ந்த பொருள். (க0உ)

நீதிநெறிவிளக்க முற்றிற்று.





X

ArumugaNavalar  
Press  
300 Mint St.  
Madras I